



உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
பொதுமக்களுக்கான அறிவித்தல்

குறித்தரைக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக வரி செலுத்துநர் அடையாள இலக்கச் (TIN) சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பித்தல்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் (திருத்தப்பட்டவாறு) பிரிவு 102 (3) இன் பிரகாரம் வெளியிடப்பட்ட மே 31, 2023 ஆம் திகதிய 2334/21 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து வதிவிட நபர்களும் மற்றும் 2024 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் 18 வயதை எட்டும் வதிவிட நபர்களும் (அந்த வயதை அடைந்த பின்னர்) வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தைப் (Taxpayer Identification Number – TIN) பெறுவது கட்டாயமானதாகும்.

இதன் பிரகாரம், TIN இலக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவுசெய்த ஒவ்வொரு நபருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் TIN சான்றிதழ் வழங்கப்படும்.

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு இணங்க, உள்நாட்டு இறைவரி சட்டத்தின் பிரிவு 102(3) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும், **2026 நவம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளும் போது செல்லுபடியாகும் TIN சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களுக்கு இத்தால்**

அறிவிக்கின்றது.

- எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் கணக்கு ஒன்றைத் திறத்தல்.
- கட்டட வரைபட அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல்.
- மோட்டார் வாகனத்தினைப் பதிவுசெய்தல்.
- மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தினைப் புதுப்பித்தல்.
- காணி அல்லது காணி உரிமையினைப் பதிவு செய்தல்.
- வியாபாரத்தினைப் பதிவு செய்தல்.
- இலங்கையில் கூட்டிணைந்த கம்பனியின் பங்குகளைப் பொறுப்பளிப்பதற்காக பெறுபளிப்பவர் மற்றும் பரிமாற்றுநர் மூலம் அச் செயற்பாடு மேற்கொள்ளப்படுதல்.
- கடன் அட்டையினைப் பெற்றுக்கொள்ளுதல்.

மேற்கூறப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கு அல்லது பூர்த்தி செய்வதற்கு முன்னர், தொடர்புடைய நபர்களினால் TIN சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினால், தமக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இத்தால் பணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் அனைத்து நபர்களுக்கும் கீழ் குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

- நீங்கள் இதுவரை TIN இலக்கத்தினைப் பெறவில்லை என்றால், TIN இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளவும். இதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ - சேவை மூலம் அதற்காக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

(<https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader>).

- தங்களிடம் செல்லுபடியாகும் TIN சான்றிதழ் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக TIN சான்றிதழ் தேவைப்படும்போது, தொடர்புடைய நிறுவனம் அல்லது உத்தியோகத்தரிடம் TIN சான்றிதழின் பிரதியினை வழங்கவும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அதன் e-Services இணையதளத்தின் மூலம் தனிநபர்கள் தங்களது TIN (வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தை)-ஐ சரிபார்த்துக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. (<https://eservices.ird.gov.lk/Registration/verifyirdinformation/index>).

சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், TIN காண்பிக்கப்படும். மேற்கூறிய நோக்கங்களுக்காக, தனிநபரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும் TIN ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள TIN சரிபார்ப்பு முடிவின் அச்சப் பிரதியை, உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளலாம்.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம்.



வரிகள் - வளமான எதிர் காலத்திற்காக